

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் (“கூட்டுற்தாபனம்”) மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் (தொகுதியின்) 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இனங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் (தொகுதியின்) 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இனங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எஸ்யூஎஸ்எஸ்) இனங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இனங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தாபனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது ஆணைக்குமுடிவை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி

இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

தாபனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் தாபனத்தின் வருடாந்த மற்றும் காலீநியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தாபனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பறப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சாஸ்ருகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி ஆணைக்குமுவின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அதிகாரசபைக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜியப்பாட்டிற்கு காரணமாகவெள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- தாபனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- தாபனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துழலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- தாபனத்தின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- தாபனத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கணமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்கள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 08 - கணக்கீட்டு கொள்கை, கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றங்கள் மற்றும் தவறுகள்		
நியமத்தின் பிரகாரம் முற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட தவறுகள் அவற்றை கண்டறிந்ததன் பின்னர் அவற்றை வெளியிடுவதற்காக அங்கீகரிக்கப்படுகின்ற முதலாவது நிதிக்கூற்றுத் தொகுதியில் தவறு ஏற்பட்ட காலப்பகுதிக்காக சமர்ப்பித்துள்ள ஒப்பீட்டு ரத்தியான பெறுமதி மீண்டும் வெளியிடுதல் பிற்போட்ட ரத்தியில் சீராக்கப்பட வேண்டும். எனினும்,		
● கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் உள்ளாட்டு அரிசி செயற்திட்டத்தில் 2017 ஆம் ஆண்டிற்குரிய ரூபா 234,503,308 ஆன நெல் குற்றல் கூலிச் செலவினம் மீளாய்வாண்டில் நெல் குற்றல் கூலிச் செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் பற்றாக்குறை அப்பெறுமானத்தால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	காண்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இணக்கத்தை தெரிவிக்கின்றோம். அதன் பிரகாரம் 2017 ஆம் ஆண்டிற்காக கணிப்பிடப்பட்ட நெல் குற்றல் கூலித்தொகை ரூபா 290,802,512 ஆக இருந்ததுடன் 2018 ஆம் ஆண்டின் போது அந்த தொகை ரூபா 38,598,256.86 ஆகும்.	நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
● இறக்குமதி செய்யப்பட்ட அரிசி செயற்திட்டத்திற்குரிய 2017 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட நிர்வாக	இந்தக் கட்டணம் 2017 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட அரசி கொள்வனவுகளில்	நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மற்றும் முகவர் கட்டண செலவினத்தில் தாபனத்திற்கு மீள் செலுத்த வேண்டிய ரூபா 6,028,355 தொகை மீளாய்வாண்டின் வருமானமாக இனங்கண்டமையின் காரணமாக மீளாய்வாண்டின் பற்றாக்குறை மற்றும் திரண்ட நிதியம் அப்பெறுமானத்தால் குறைந்து காண்பிக்கப்பட்டிருந்தது.

உள்ளடக்கப்பட்டுள்ளது. சதோச இற்கு கப்பல் கூட்டுத்தாபனத்தினால் ரூபா 6,028,354.73 தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சதோச இற்கு அந்தக் கூட்டுத்தாபனத்தால் உரிய தகவல்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 2018 ஆம் ஆண்டின் கணக்குகளில் அது பெறவேண்டிய தொகை ஏனைய வருமானமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி செயற்றிட்டத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16 - ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

- சொத்தொன்றின் இறுதி பெறுமதி மற்றும் பயன்தரு ஆயுட்காலத்தை குறைந்தது ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியின் போதும் மீளாய்வு செய்ய வேண்டியிருந்ததுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலைமையில் மேற்கூறப்பட்ட மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் அந்த மாற்றங்கள் இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் பிரகாரம் கணக்கீட்டு மதிப்பீடொன்றின் வேறுபாடாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும். எனினும், 2018 திசைம்பர் 31 இல் உள்ளவாறு பதியப்பட்ட பெறுமதி ரூபா 535,560,027 ஆன கூட்டுத்தாபனத்தின் கட்டிடங்கள், குத்தகை காணிகளில் அமைந்துள்ள காணிகளை அபிவிருத்தி செய்தல், இயந்திர உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள், தளபாடங்களும் பொருத்திகளும், அலுவலக உபகரணங்கள் மற்றும்

இந்த செயற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளும் போது இலங்கை முழுவதும் உள்ள தாபனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மீள்மதிப்பீடு செய்வதற்கு எடுக்கின்ற காலம் மற்றும் கிரயம் தொடர்பாக கவனத்தில் கொள்ளும் போது அந்த நடவடிக்கைகள் வருடம் முழுவதும் மேற்கொள்ளுதல் பிரயோக ரீதியில் வசதியீனமாக இருந்தமையால் கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் நிலையான சொத்துக்கள் 3-5 வருடங்களுக்கு இடையிலான காலத்தில் மீள்மதிப்பீடு செய்வதற்கு தாபனத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

கணனிகள்                    என்பவற்றின்  
துணைப்பாகங்களினதும்  
ஆகக்குறைந்த மீதி பெறுமதி  
மற்றும்                        பயன்தரு  
ஆயுட்காலம்                என்பன  
மீளாய்வு                 செய்யப்பட்டிருக்க  
வில்லை.

- முழுமையாக  
பெறுமானத்தேய்வு  
செய்யப்பட்ட மற்றும் இன்னும்  
பயன்படுத்தப்படுகின்ற  
தாபனத்திற்குரிய 19 இயந்திர  
உபகரணங்கள்,                          474  
தளபாடங்களும்  
பொருத்திகளும்,                          94  
மோட்டார் வாகனங்கள்,            14  
கருவிகளும்  
உபகரணங்களும்,                          149  
அலுவலக உபகரணங்கள்  
மற்றும் 250 கணனிகளும்  
துணைப்பாகங்களினதும்  
நியாயமான                        பெறுமதி  
நிதிக்கூற்றுக்களில்  
வெளிப்படுத்தப்பட்டிருக்க  
வில்லை.
- (இ) இலங்கை                    கணக்கீட்டு  
நியமம் 37 - நிதிஏற்பாட்டின  
நிகழத்தக்க                பொறுப்புக்கள்  
மற்றும்                        நிகழத்தக  
சொத்துக்கள்
- 
- |   |  |   |
|---|--|---|
| நியமத்தின்                    பிரகாரம்<br>நிறுவனமொன்று            நிகழத்தக்க<br>சொத்துக்களை<br>நிதிக்கூற்றுக்களில்<br>இனங்காண                    வேண்டியிருந்த<br>போதிலும்                    தாபனத்தால்<br>இற்குமதி                    செய்யப்பட்ட<br>அரிசி                         செயற்திட்டத்தின் கீழ்<br>ஏற்பட்ட                        இருப்பு<br>தொலைந்தமை              தொடர்பாக<br>விசாரணையில்<br>காணப்படுகின்ற<br>வழக்கிலிருந்து            கிடைக்க<br>வேண்டியதாக<br>எதிர்பார்க்கப்பட்ட    ரூபா<br>25,900,236                        தொகை<br>சொத்தாக நிதிக்கூற்றுக்களில்<br>இனங்காணப்பட்டிருந்தது. | இந்த இருப்புக்கள்    இருப்பு<br>இழப்பீடாக                    இனங்காணும்<br>போது                            விற்பனைக்<br>கிரயத்திலிருந்து<br>அப்பெறுமதி                அகற்றப்பட்டு<br>சீராக்கங்கள்<br>மேற்கொள்ளப்படல்<br>வேண்டும்.                    இருப்பு<br>இழப்பீடாக<br>இனங்காணப்பதற்காக<br>இதுவரையிலும்            எந்தவித<br>ஆலோசனையோ            இல்லது<br>அங்கீகாரமோ<br>நிதிப்பிரிவிற்கு<br>கிடைத்திருக்கவில்லை.<br>இந்த ஆதனங்கள்    அரச<br>ஆதன                         தொகுதியின் கீழ்<br>வருவதால் | நியமத்தின்<br>பிரகாரம்<br>நடவடிக்கை<br>எடுத்தல் வேண்டும். |
|---|--|---|

கணக்குகளிலிருந்து இருப்பு இழப்பீடாக பதிவழிப்பதற்கு நிதிப் பிரிவிற்கு அதிகாரம் காணப்படவில்லை.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	<p>2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கட்டிடங்கள் தினைக்களத்தின் இருப்பாக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள ரூபா 4,143,032 ஆன கட்டிடப் பொருள் இருப்பு 2004 ஆம் ஆண்டு முதல் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் பொதீக இருப்பு தொடர்பாக கணக்காய்வுச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இருப்பு மீது அப்பெறுமானத்தால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>இப்பெறுமதியை நிதிக் கூற்றுக்களிலிருந்து பதிவழிப்பதாயின் அதற்காக திறைசேரியின் அனுமதி பெறப்பட வேண்டியிருந்தது. இந்த இருப்பு நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்படல் வேண்டும். எதிர்காலத்தில் இந்த இருப்பை பதிவழிப்பதற்கு குழுவொன்றிற்கு சமர்ப்பித்து பொதுத்திறைசேரியின் அனுமதி கிடைத்ததன் பின்னர் கணக்குகளிலிருந்து பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>பொதீக ரீதியில் காணப்படாத சொத்துக்களை நிதிக் கூற்றுக்களில் சொத்துக்களாக இனங்காண முடியாது.</p>
(ஆ)	<p>தாபனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சுதொச மோட்டர்ஸ் அமைந்துள்ள காணியின் மீள்மதிப்பீட்டு பெறுமதி ரூபா 2,415,000,000 ஆக இருந்த போதிலும் அப்பெறுமதி ரூபா 2,621,600,000 ஆக கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக காணி மற்றும் முதலீட்டு ஆதனங்களின் பெறுமதி ரூபா 206,600,000 இனால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>இந்த விடயம் தொடர்பாக எமது மதிப்பீட்டாளருடன் கலந்துரையாடப்பட்டிருந்தது . அவர்களின் கூற்றின் பிரகாரம் கணக்கீடு செய்யப்பட்ட பெறுமதி மற்றும் நிலையான சொத்து பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதி என்பன சரியானதாகும். மதிப்பீட்டு ஆவணத்தில் வரைபு பெறுமதி ஆக இருந்ததுடன் அந்த பதிவேட்டை சரிசெய்து மிகை விரைவில் சுதொச இற்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை</p>	<p>சொத்துக்களின் மீள்மதிப்பீட்டுப் பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.</p>

		<p>எடுக்கப்படுவதாக மதிப்பீட்டாளரால் இணங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அறிக்கை மிக விரைவாக கணக்காய்வுப் பிரிவிற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத் தருகின்றோம்.</p>	
(இ)	மாத்தறையில் அமைந்துள்ள 2944 சதுர அடி அளவான களஞ்சியத்தின் மீள்மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 3,532,800 ஆக இருந்த போதிலும் அது ரூபா 1,177,600 ஆக கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக நிதிக்கற்றுக்களில் கட்டிடங்களின் பெறுமதி ரூபா 2,355,200 குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	<p>சரிசெய்யப்பட்ட ஆழவணத்தை வழங்குவதற்கு மதிப்பீட்டாளரால் இணங்கியிருந்ததுடன் எங்களால் மிக விரைவில் அந்த அறிக்கை கணக்காய்விற்கு அனுப்பப்படும் என அறியத்தருகின்றோம்.</p>	சொத்துக்களின் மீள்மதிப்பீட்டுப் பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஈ)	ரூபா 112,943,520 மீள்மதிப்பீட்டு பெறுமதியை உடைய ஹிங்குரக்கொடாயில் அமைந்துள்ள கட்டிடமொன்றை அபிவிருத்தி செய்வதற்குரிய 15 விடயங்களின் ரூபா 68,868,000 ஆக கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக கட்டிடத்தை அபிவிருத்தி செய்யும் கணக்கின் மீதி ரூபா 44,075,520 இனால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஆண்டின் பெறுமானத்தேய்வு பெறுமதி ரூபா 1,763,021 குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	<p>இதில் குறிப்பிடப்பட்டுள்ள 15 விடயங்களின் கூறுவிலைகளின் சந்தைப் பெறுமதி பின்னர் சரிசெய்யப்பட்டுள்ளதுடன் இந்தக் காணியின் உரித்து வேறொரு தரப்பினருக்கு சொந்தமாக காணப்படுவதால் வரைபு மதிப்பீட்டு அறிக்கை அதன் பிரகாரம் சரிசெய்ய வேண்டியிருந்ததாக மதிப்பீட்டாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p> <p>அதன் பிரகாரம் இந்த சரிசெய்தல்களை மேற்கொண்டு உரிய அறிக்கை மிக விரைவில் கணக்காய்வு பிரிவிற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தயவுடன் அறியத் தருகின்றோம்.</p>	சொத்துக்களின் மீள்மதிப்பீட்டுப் பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(உ)	லங்கா சதோச லிமிடெட் இன் பங்கு பங்களிப்பிற்காக தாபனம் நிதி பங்களிப்பை வழங்காதிருந்ததுடன்	<p>பொது முகாமையாளருக்கு சொந்தமான இந்த கொடுக்கல் வாங்கல்களுக்குரிய</p>	வெளித்தரப்பினரால் இணக்கம் தெரிவிக்கப்படாத பெறுமதியொன்று

	<p>அதற்காக தாபனத்தால் இலங்கை சுதோச லிமிட்டெட் இற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த கட்டிடத்திற்காக 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையான திரண்ட வாடகைப் பெறுமதி ரூபா 66,986,483 தொகையும், வங்கா சுதோச விற்பனைக் கடைகள் மற்றும் களஞ்சியத்தின் பயன்பாட்டிற்காக தாபனத்தால் வழங்கப்பட்ட நிலையான சொத்துக்களின் பெறுமதியான ரூபா 54,722,228 தொகையும் ஆக ரூபா 121,708,711 தொகை ஈடுசெய்யப்பட்டிருந்தது. இந்த பெறுமதியில் வங்கா சுதோச லிமிட்டெட் இனால் ஒதுக்கப்பட்ட ரூபா 22,798,840 தொகை மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களில் முதலீடாக காண்பிக்கப்பட்டிருந்ததுடன் மிகுந் ரூபா 98,909,871 தொகை முதலீட்டு முற்பண்மாக நிதிக்கூற்றுக்களில் நீண்டகால சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அப்பெறுமதி தொடர்பாக வங்கா சுதோச லிமிட்டெட் இனால் இணக்கப்பாடு தெரிவிக்கப்படாதிருந்ததுடன் வங்கா சுதோச லிமிட்டெட் இன் நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.</p>	<p>அமைச்சரவை பத்திரத்துடன் ஏனைய கடிதங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2021.03.16 ஆந் திகதி நடைபெற்ற கணக்காய்வு குழுவினால் பொது முகாமையாளருக்கு அந்த சகல தகவல்களும் வங்கா சுதோச நிறுவனத்திற்கு அனுப்புமாறும் அந்த தகவல்களின் பிரகாரம் வங்கா சுதோச நிறுவனத்திற்கு இந்தக் கொடுக்கல் வாங்கல்களை கணக்கீடு செய்வதற்கு தேவையான ஏனைய தகவல்கள் இருக்குமாயின் அவற்றையும் வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இதுவரையில் பொது முகாமையாளரால் வங்கா சுதோச நிறுவனத்திற்கு இந்த தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததை குறிப்பிடுகின்றோம். அதன் பிரகாரம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>நிதிக்கூற்றுக்களில் முதலீட்டு முற்பண்மாக இனங்காண முடியாது.</p>
(ஊ)	<p>மீளாய்வாண்டில் 09 நிறுவனங்களிலிருந்து தாபனத்திற்கு கிடைத்த கட்டிட வாடகை வருமானத்திற்குரிய கூட்டுமொத்தமான ரூபா 5,645,127 ஆன நிறுத்தி வைத்தல் வரி கணக்கீடு</p>	<p>2018 ஆம் ஆண்டில் கணக்கீடு செய்யப்பட வேண்டிய நிறுத்தி வைத்தல் வரித் தொகை 2019 ஆம் ஆண்டின் போது சரியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கணிப்பீடுகளுக்குரிய</p>	<p>நிறுத்தி வைத்தல் வரி சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.</p>

	<p>செய்யப்படாமை மற்றும் 03 நிறுவனங்களிலிருந்து கிடைத்த வாடகை வருமானத்தின் அடிப்படையில் நிறுத்தி வைத்தல் வரி பெறுமதி ரூபா 2,585,210 கணக்கீடு செய்யும் போது நிறுத்திவைத்தல் வரி ஏற்பாட்டு கணக்கு வரவு வைப்பதற்கு பதிலாக செலவு வைத்தமையின் காரணமாக நிறுத்தி வைத்தல் வரி ஏற்பாடு கணக்கின் மீதியில் ரூபா 10,815,547 தொகை குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>தகவல்கள் கணக்காய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.</p>
(எ)	<p>2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காச மற்றும் காசக்குச் சமமானவைகளின் மீதிகளில் நிலையான வைப்பு மீதியாக ரூபா 19,422,155 காண்பிக்கப்பட்ட போதிலும் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அத்திகதியில் நிலையான வைப்பு மீதி ரூபா 18,382,415 ஆனமையால் நிலையான வைப்பு மீதி ரூபா 1,039,739 இனால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>2011 ஆம் ஆண்டு முதல் பேரேட்டில் காண்பிக்கப்பட்டுள்ள பெறவேண்டிய வட்டி வருமானக் கணக்கின் மீதி ரூபா 1,039,739 தொகை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த மீதி 2011 ஆம் ஆண்டு முதல் வங்கி கூற்றுக்கணுடன் இணக்கம் செய்து எதிர்வரும் நிதி அறிக்கைகளில் சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</p>
(ஏ)	<p>மீளாய்வாண்டிற்குரிய நிலையான வைப்பு, காலர்த்தியான வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புக்களின் வட்டி வருமானமான ரூபா 2,880,430 தொகை ஆண்டின் வருமானமாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்படாதிருந்ததுடன் அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் வட்டி வருமானம் மற்றும் பெறவேண்டிய வட்டி என்பன அப்பெறுமானத்தால் குறைத்து</p>	<p>இந்த மீதிகள் 2004 முதல் கணக்குகளில் கொண்டு வரப்படுகின்ற மீதியாக இருந்ததுடன் அந்த மீதிகளை இணக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதிப் பிரிவில் போதியளவான ஆவணங்கள் காணப்படவில்லை.</p> <p>அதனால் உரிய கணக்குகள் ஆண்டின் வட்டி வருமான பெறுவனவுகள் சரியாக கணக்கீடு செய்வதற்கும் 2011 முதல் பேரேட்டு</p>

	<p>காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>கணக்குகளில் காணப்படுகின்ற இனங்காணப்படக்கூடிய மீதிகளை எதிர்வரும் நிதி அறிக்கைகளில் சரியாக வங்கி கூற்றுக்களுடன் இணக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	
(ஜ)	<p>கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான வாடகை வருமானம் ரூபா 229,528,611 ஆக இருந்த போதிலும் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் அது ரூபா 230,716,982 ஆனமையால் ரூபா 1,188,371 வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.</p>	<p>நிதிப்பிரிவில் பேணிச் செல்லப்படுகின்ற வாடகை வருமான பெறுவனவு கணக்கின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானம் ரூபா 230,716,982.11 ஆகும்.</p>	<p>ஆண்டிற்குரிய வாடகை வருமானம் சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.</p>
(ஒ)	<p>தாபனத்தின் நடைமுறைக் கணக்கில் நேரடியான அனுப்புதல்களாக கிடைத்த ரூபா 8,684,772 ஆன வைப்புக்களை இனங்கண்டு உரிய கணக்குகளில் பதிவுதற்கு பதிலாக இனங்காணப்படாத வைப்பாக பெறுவேண்டிய வாடகை மீதியில் குறைத்து நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>இந்த மீதி 2019 ஆம் ஆண்டின் கணக்குகளில் சரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>	<p>வங்கி நடைமுறைக் கணக்கிற்கு கிடைக்கின்ற நேரடி அனுப்புதல்களை இனங்கண்டு சரியாக கணக்குகளில் பதிதல் வேண்டும்.</p>
(ஒ)	<p>இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி செயற்திட்டத்திற்குரிய தொலைந்துபோன அரிசி கிலோகிராம் 377,175.5 இன் பெறுமதியான ரூபா 25,900,236 தொகை இருப்பு இழப்பீடாக இனங்காணப்பதற்கு பதிலாக பெறுவேண்டிய வருமானமாக இனங்காணப்பட்டமையின் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி செயற்திட்டத்தின் நட்டம் ரூபா 51,800,472 குறைத்து நிதிக்கூற்றுக்களில்</p>	<p>இருப்பு இழப்பீடாக இனங்காணப்பதற்காக இதுவரையிலும் எந்தவொரு ஆலோசனையோ அல்லது அங்கீரமோ நிதிப் பிரிவிற்கு கிடைத்திருக்கவில்லை. கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரை அடுத்த கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு அந்த</p>	<p>தொலைந்து போன இருப்புக்கள், இருப்பு இழப்பாக நிதிக்கூற்றுக்களில் இனங்கண்டு சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.</p>

	காண்பிக்கப்பட்டிருந்தது.	பரிந்துரை சபைக்கு சரியான பெற்றதன் சீராக்கங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
(ஓ)	ரூபா 1,855,609 கூட்டுத் தொகையான பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத நிலைமையில் பூர்த்தி இருப்புக்கள் ஆண்டின் இறுதியின் இருப்பில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் அந்த இருப்புக்கள் இழப்பான இருப்பாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்படாமையின் காரணமாக 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இருப்பின் பெறுமதி அப்பெறுமானத்தால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2018.12.31 இல் உள்ளவாறு களஞ்சியங்களின் இறுதி இருப்பு மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் போது களஞ்சியங்களில் காணப்பட்ட இருப்புக்களின் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத அரிசி இருப்பு கிலோகிராம் 183,344.10 அளவாக இருந்ததுடன் அந்த இருப்புக்கள் 2018 ஆம் ஆண்டின் இருப்பு கிரயத்தில் கொள்வனவுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த இருப்பு 2019 ஆம் ஆண்டின் போது கால்நடைகளின் உணவாக விற்பனை செய்வதற்கு ஏற்பட்டிருந்தது. அந்த இருப்பின் கிரயத்தினை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டமையால் கிரயம் மற்றும் விற்பனை விலைகளுக்கு இடையே வேறுபாடு 2018 இன் கணக்குகளில் இறுதி இருப்பு பெறுமதியில் அகற்றி காண்பிக்கப்பட்டுள்ளது.
(க)	இறக்குமதி செய்யப்பட்ட அரிசி செயற்திட்டத்தின் கீழ் கொள்வனவு கிரயமாக கணக்கீடு செய்யப்பட்ட ரூபா 9,660,966 பெறுமதி அரிசி இருப்பு இறக்குமதி செய்யப்படாதிருந்தமை பின்னர் இனங்கண்டதன் காரணமாக செயற்திட்டத்தின்	இந்த தொகை SGS கம்பனியினால் சதொச இற்கு செலுத்தப்பட்ட தொகையாகும். அவர்களின் மெய்மையாய்வு அறிக்கைகளில் காண்பிக்கப்பட்ட பிழையான கொள்வனவு கிரயத்தில் உள்ளடக்கப் படுகின்ற, கொள்வனவு கிரயமாக உள்ளடக்கப் படாதிருந்தமை பின்னர்

<p>மெய்மையாய்வு முகவர் நிறுவனத்தினால் தாபனத்திற்கு அந்த தொகை மீளாளிப்பு செய்யப்பட்டிருந்தது. அது கொள்வனவு கிரயத்திலிருந்து அகற்றுவதற்கு பதிலாக ஏனைய வருமானமாக இனங்காணப்பட்டதன் காரணமாக செயற்திட்டத்தின் கொள்வனவு கிரயம் அப்பெறுமானத்தால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>தகவல்களினால் அவர்களால் இந்தத் தொகை சதோச இற்கு செலுத்தப்பட்டிருந்தது. இந்த இருப்பு விற்பனையாக நேரடியாக கவனத்தில் கொள்ளாமையினால் அந்த தொகை ஏனைய வருமானமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி செயற்திட்டத்தின் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.</p>	<p>இனங்காணப்பட்ட கிரயத்தை கொள்வனவு கிரயத்திலிருந்து அகற்ற வேண்டியிருந்த துடன் ஏனைய வருமானமாக இனங்கான முடியாது.</p>
--	---	--

(கா) 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஹிங்குரக்கொட மற்றும் பன்னேகமுவ களஞ்சியங்களில் காணப்பட்ட அரிசி கிலோகிராம் 47,294 இன் பெறுமதி கணிப்பிடப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

மன்னேகமுவ களஞ்சியத்திற்குரிய கிலோகிராம் 26,208 மற்றும் ஹிங்குரக்கொட களஞ்சியத்திற்குரிய கிலோகிராம் 22,421 ஆக மொத்த அளவு கிலோகிராம் 48,629 ஆன உற்பத்தி இருப்பு உள்ளடங்கியுள்ளது. இந்த செயற்திட்டம் நெல்லிற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த துடன் வெள்ளை அரிசி, உடைந்த அரிசி, மற்றும் அரிசி உற்பத்திக்காக அமுல்படுத்தப்பட்டிருக்க வில்லை. அதனால் இந்த இருப்பு சரியாக கணக்கீடு செய்து நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகின்றோம்.

ஆண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு சகல களஞ்சியங்களிலும் காணப்பட்ட அரிசி இருப்பை இனங்கண்டு கணக்கீடு செய்தல் வேண்டும்.

(கி) நகர திறைசேரி தினைக்களத்திற்கு செலுத்த வேண்டிய ஆதனவரி பெறுமதி ரூபா 79,663,828 ஆக இருந்த போதிலும் அது ரூபா 71,984,473 ஆக கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக செலுத்த வேண்டிய ஆதனவரி ரூபா 7,679,355 குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கும் போது நிதிப் பிரிவிற்கு வழங்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் மீதி ரூபா 71,984,473 ஆகும். 2019 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது இந்த மீதி ரூபா 79,915,868.73 ஆக இருந்ததுடன் அதன் பிரகாரம் உரிய ஒதுக்கீடுகள் சரியாக கணக்கீடு செய்து 2019

செலுத்த வேண்டிய ஆதனவரி சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.

		ஆம் கணக்குகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.	ஆண்டின் 2019      ஆம்      ஆண்டின் வங்கிக்      கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள 2018 ஆம்      ஆண்டிற்கான      வட்டி செலுத்துவதற்காக      2018 இன்      நிதிக்கூற்றுக்களின் மூலம்      ஒதுக்கப்பட்ட      பணம் ரூபா      40,412,162      ஆக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட      போதிலும் வங்கியால்      சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்      பிரகாரம் அது      ரூபா 50,590,969      ஆக இருந்ததுடன்      ரூபா 10,178,807 வேறுபாடோன்று அவதானிக்கப்பட்டது.	நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட அட்டுறு      வட்டி வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் சீராக்கப்படல் வேண்டும்.
(கீ)	இறக்குமதி      செய்யப்பட்ட அரிசி      செயற்திட்டத்திற்காக மக்கள்      வங்கியிலிருந்து பெறப்பட்ட      கடன் வசதிகளுக்காக      2018 திசெம்பர்      31      இல் உள்ளவாறு      அட்டுறு      வட்டி ரூபா      40,412,162      ஆக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட      போதிலும் வங்கியால்      சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்      பிரகாரம் அது      ரூபா 50,590,969      ஆக இருந்ததுடன்      ரூபா 10,178,807 வேறுபாடோன்று அவதானிக்கப்பட்டது.	2019      ஆம்      ஆண்டின் வங்கிக்      கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள 2018 ஆம்      ஆண்டிற்கான      வட்டி செலுத்துவதற்காக      2018 இன்      நிதிக்கூற்றுக்களின் மூலம்      ஒதுக்கப்பட்ட      பணம் ரூபா      40,412,162      ஆகும். 2018      ஆம்      ஆண்டின் அட்டுறு      கடன்      வட்டி 2018 ஆம்      ஆண்டின்      இலாப நட்டக்      கணக்கில்      சீராக்கி அகற்றப்பட்டிருக்குமாயின் அந்தக்      தொகை      மீண்டும் கடன்           தொகையில் சேர்க்கப்பட முடியாதிருந்தமையால் 2019      ஆம்      ஆண்டில் செலுத்தப்பட்ட      கடன்      வட்டி மாத்திரம்      இலாப      நட்டக் கணக்கில்      இலாபத்தில் சீராக்கி      2018      ஆம் ஆண்டிற்காக      மேலும் செலுத்த      வேண்டிய      ரூபா 10,178,807      பெறுமதி      2019 ஆம்      ஆண்டில்      செலுத்த வேண்டிய           கடன் தொகையில் சேர்க்கப்பட்டிருந்தது.	முடியாதிருந்தமையால் 2019      ஆம்      ஆண்டில் செலுத்தப்பட்ட      கடன்      வட்டி மாத்திரம்      இலாப      நட்டக் கணக்கில்      இலாபத்தில் சீராக்கி      2018      ஆம் ஆண்டிற்காக      மேலும் செலுத்த      வேண்டிய      ரூபா 10,178,807      பெறுமதி      2019 ஆம்      ஆண்டில்      செலுத்த வேண்டிய           கடன் தொகையில் சேர்க்கப்பட்டிருந்தது.	மறை      மீதியாக காண்பிக்கப் பட்டுள்ள கடன்கொடுத்தோர் மீதி      மற்றும் கடன்பட்டோர்      மீதி பகுப்பாய்வு      செய்து சரியான      மீதியை நிதிக்கூற்றுக்களில் காண்பித்தல் வேண்டும்.
(கு)	சில      கடன்பட்டோர்      மீதி மற்றும்      கடன்கொடுத்தோர் மீதி      நிதிக்கூற்றுக்களில்      மறை மீதியாக காண்பிக்கப்பட்டமையின் காரணமாக      மீளாய்வாண்டின் இறுதியில்      கிடைக்க வேண்டிய      மற்றும்      செலுத்த வேண்டிய      மீதி      முறையே ரூபா 7,760,946      மற்றும்      ரூபா 25,647,657      குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	இந்த      மீதி      நீண்டகாலமாக பேரேட்டுக்      கணக்கில் வெளிப்படுத்தப்படுகின்ற மீதியாகும்.      இவற்றை பரிசீத்து      உரிய சீராக்கங்கள்      எதிர்வரும் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும்      போது மேற்கொள்வதற்கு நடவடிக்கை      எடுக்கப்படும்.	மறை      மீதியாக காண்பிக்கப் பட்டுள்ள கடன்கொடுத்தோர் மீதி      மற்றும் கடன்பட்டோர்      மீதி பகுப்பாய்வு      செய்து சரியான      மீதியை நிதிக்கூற்றுக்களில் காண்பித்தல் வேண்டும்.	

### 1.5.3 ஒன்றினைந்த நிதிக்கூற்றுக்களை தயாரித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>(அ) தாபனத்தின் ஒன்றினைந்த நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது துணைக் கம்பனியான வ/ப சீட்பிள்யூ எக்கொனமிக் சென்டர்ஸ் சேவிசஸ் (தனியார்) கம்பனி மற்றும் வ/ப சீட்பிள்யூ கன்ஸ்ட்ரக்ஷன் அன்ட் இன்ஜினியரிங் (தனியார்) கம்பனி என்ற கம்பனிகளின் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்படாத மற்றும் கணக்காய்விற்கு உட்படுத்தப்படாத நிதிக்கூற்றுக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.</p>	<p>துணைக் கம்பனிகளினால் மார்ச் 31 இல் உள்ளவாறு கணக்குகள் தயாரித்து பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டமையால் ஒன்றினைந்த கணக்குகளை தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற நிதி அறிக்கைகள் நிதிப் பிரிவின் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டு சதோச இற்கு அனுப்பப்பட்டிருந்தது. எனினும், 2019/2020 ஒன்றினைந்த கணக்குகளை தயாரிப்பதற்கு அனுப்பப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்கு அந்த கம்பனிகளின் பணிப்பாளர் சபை அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p>	<p>ஒன்றினைந்த நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட துணைக் கம்பனிகளின் கணக்குகள் பயன்படுத்தப்படல் வேண்டும்.</p>
<p>(ஆ) கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் நிதிக்கூற்றுக்களில் நிர்வாக செலவினத்தின் கீழ் பாதுகாப்பு செலவினம் ரூபா 21,787,903 ஆக இருந்ததுடன் 02 துணைக் கம்பனிகளின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பாதுகாப்பு செலவினம் காண்பிக்கப்பட்டிருக்க வில்லை. சீட்பிள்யூ எக்கொனமிக் சென்டர்ஸ் சேவிசஸ் (தனியார்) கம்பனி மூலம் தாபனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவைக்காக கிடைத்த வருமானம் ரூபா 21,756,949 ஆக அந்த நிதிக்கூற்றுக்களில்</p>	<p>தொகுதியின் பாதுகாப்பு செலவினம் மறைப் பெறுமதியை கொண்டிருந்தமை பெறுமதிசேர் வரி (வற்) உடன் பாதுகாப்பு செலவினத்தில் அகற்றப்பட வேண்டியிருந்தமையால் ஆகும். அந்த மறைப் பெறுமதி பாதுகாப்பு கட்டணங்களின் வற் இன் பெறுமதியாகும். 2019 ஆம் ஆண்டின் கணக்குகளில் 2018 ஆண்டில் வெளிப்படுத்துகின்ற குறிப்புக்களில் இந்த சமர்ப்பித்தல்கள் வழுக்களை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>தொகுதியின் பாதுகாப்பு செலவினங்களை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்தல் வேண்டும்.</p>

காண்பிக்கப்பட்டிருந்தது.  
 எனினும், ஒன்றிணைந்த  
 நிதிக்கூற்றுக்களின் பிரகாரம்  
 தொகுதியின் பாதுகாப்பு  
 செலவினம் ரூபா 3,263,542  
 மறைப் பெறுமதியை  
 கொண்டிருந்தது.

- (இ) தாபனம் மற்றும் துணைக் கம்பனிகள் இரண்டினதும் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டில் நிர்வாகச் செலவினங்களின் கூட்டுமொத்தம் ரூபா 398,848,845 ஆக இருந்த போதிலும் அது ஒன்றிணைந்த நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் ரூபா 369,256,211 ஆனமையால் ரூபா 29,628,634 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

சதொச நிர்மாணம் மற்றும் பொறியியல் கம்பனியால் எங்களுக்கு அனுப்பப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் ஒன்றிணைந்த நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள நிர்வாக செலவினங்களின் கூட்டுமொத்தம் சுரியானதாகும்.

தாபனத்தினதும் துணைக் கம்பனிகளினதும் ஆண்டிற்குரிய செலவினங்கள் ஒன்றிணைந்த நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் உரிய செலவினங்களுடன் நேரோத்ததாக இருத்தல் வேண்டும்.

#### 1.5.4 தாபனத்தின் தொடர்ச்சியான இருப்பு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>மீளாய்வாண்டின் இறுதியில் தாபனத்தின் மொத்த சொத்துக்களை விஞ்சிய மொத்தப் பொறுப்புக்கள் ரூபா 1,316,339,940 ஆகவும், நடைமுறைச் சொத்துக்களை விஞ்சிய நடைமுறைப் பொறுப்புக்கள் ரூபா 2,866,385,344 ஆகவும் இருந்ததுடன் அதன் காரணமாக கம்பனிக்கு தமது சொத்துக்களிலிருந்து அதன் பொறுப்புக்களுக்கு முகங்கொடுக்கும் இயலுமை மற்றும் திறைசேரி நிதி ஏற்பாட்டினை வழங்காமல் தொடர்ச்சியாக நடாத்திச் செல்லும் இயலுமை நிச்சயமற்ற நிலைமையில் காணப்பட்டது. ரூபா 12,274,007,746 தொகையான வங்கிக் கடன் மீதி மற்றும் விசேட செயற்திட்டங்களுக்காக மேற்கொள்ள வேண்டிய கொடுப்பனவுகள் இந்த நிலைமைக்கு தாக்கமளித்த பிரதான காரணங்களாக இருந்தது.</p>	<p>2017/2018 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக கிரயத்தினை விட குறைந்த தொகையில் அரிசி இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டிருந்ததுடன் அதற்காக மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் பணம் பொதுத் திறைசேரியினால் 2021 யூலை மாதம் முதல் 60 தவணைகளில் செலுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.</p> <p>தாபனத்திற்கு அறவிட வேண்டிய மிகுதிப் பணம் தொடர்பாக உரிய</p>	<p>தாபனத்தின் பொறுப்புக்களுக்கு முகங்கொடுக்க கூடிய வகையில் சொத்து நிலைமை பேணிச் செல்லப்படல் வேண்டும்.</p>

தரப்பினருக்கு எதிராக  
 சட்டரீதியான  
 நடவடிக்கைகள்  
 எடுக்கப்பட்டிருந்தது. வங்கா  
 சதொச நிறுவனத்தினாலும்  
 மேற்கொள்ளப்பட்ட  
 செயற்திட்டத்தின் கீழ்  
 தாபனத்தின் கொள்வனவு  
 செய்த அரிசிக்காக பணம்  
 செலுத்துதல் 2021.11.15  
 ஆந் திகதி முதல்  
 ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  
 முகாமைத்துவத்தால்  
 தாபனத்தின்  
 தொடர்ச்சியான இருப்பு  
 தொடர்பாக நிரந்தரமாக  
 கவனம்  
 செலுத்தப்பட்டிருந்ததுடன்  
 காணப்படுகின்ற  
 வளங்களிலிருந்து உச்ச  
 பயன்பாட்டைப் பெற்றுக்  
 கொள்வதற்கு தேவையான  
 சகல நடவடிக்கைகளும்  
 எடுக்கப்பட்ட போதிலும்  
 அது தொடர்பான  
 தேவையான  
 ஆலோசனைகள் பொதுத்  
 திறைசேரி மற்றும் வர்த்தக  
 அமைச்சிலிருந்து பெற்றுக்  
 கொள்ளப்பட்டிருந்ததையும்  
 தயவுடன் அறியத்  
 தருகின்றோம்.

#### 1.5.5. கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை	சமர்ப்பிக்கப்படாத கணக்காய்வுச் சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(i) உள்நாட்டு 425,864,589	உள்நாட்டு அரிசியினை கையளித்த அரிசி மற்றும் நெல் ஆலை சான்றுகள் செயற்திட்டத்திற் குறிய கணக்கீடு செயற்திட்டத்திற் கணிசமான அளவு கணக்காய்விற்கு செய்யப்பட்டிருந் த பொதுவான குறிய 2018 ஆம் ஆண்டின் சமர்ப்பிக்கப்படல் இழப்பு மற்றும் கணக்குகளை செய்யப்பட்ட கணக்காய்வு போது தமது வேண்டும். நெல் குற்றல் அரிசியின் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தமையால் 2017 கூலி அளவு ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018	-		

				ஆம் ஆண்டு இந்தப் பெறுமதி அதிகரித்து காண்பிப்பதற்கு காரணமாக இருந்ததை அறியத்தருகின்றோம்.	
(ii)	திறைசேரிக்கு செலுத்த வேண்டிய மீதி	-			
(iii)	கடன் தீர்த்தல்	98,718,402	திறைசேரியினால் நிதி நிறுவனங்களுக்கு கடனை தீர்த்தமைக்கான உறுதிப்படுத்தும் ஆவணங்கள்	பெறுமதியை உறுதிப்படுத்தும் எழுத்து சான்றுகள் தாபனத்திடம் காணப்படவில்லை.	பெறுமதியை உறுதிப்படுத்தும் எழுத்துமூலச் சான்றுகள் பேணிச் செல்ல வேண்டும்.
(iv)	SRL கடன்கொடுத்தே ஏர்	655,000,000	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணம்	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சதொச நிதிப் பிரிவில் காணப்படவில்லை.	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் நிதிப் பிரிவினால் பேணிச் செல்லப்பட வேண்டும்.
(v)	வங்கி பொறுப்புக்கள்	225,000,000	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணம்	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் நிதிப் பிரிவில் காணப்படவில்லை.	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் நிதிப் பிரிவினால் பேணிச் செல்லப்பட வேண்டும்.
(vi)	கிடைத்த விற்பனைப் பெறுமதி	680,000,000	கிடைத்த விற்பனை பெறுமதி உறுதிப்படுத்தும் ஆவணம்	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் நிதிப் பிரிவில் காணப்படவில்லை.	பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் நிதிப் பிரிவினால் பேணிச் செல்லப்பட வேண்டும்.
(vii)	ஏனைய கடன் கொடுத்தோர் - கமட்ட சவிய செயற்றிட்டம்	42,568,994	விலைப்பட்டியல், பற்றுச்சீட்டுக்கள்	இந்த மீதி பலவருட காலங்களுக்கு முன்னிருந்து கொண்டுவரப்படுகின்ற	மீளாய்வாண்டின் கணக்குகளில் காண்பிக்கப்படுகின்ற

				மீதியாக இருந்தமையால் அவற்றை பரீட்சிப்பதற்கு சிறிது காலம் எடுக்கின்றமையால் எதிர்வரும் நிதிக்கூற்றுக்களில் பொருத்தமான பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.	மீதிகளுக்குரிய சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(viii)	நீண்டகால நிலுவை வியாபார கடன்கொடுத்தே ார் மீதி	3,519,166	விலைப்பட்டியல், கொடுப்பனவு விபரங்கள், காலப்பகுப்பாய் வு	இந்த மீதிகளுக்குரிய விலைப்பட்டியல் நிதிப் பிரிவில் களஞ்சியங்களில் காணப்படுகின்றதா என பரீட்சித்து கணக்காய்விற்கு அனுப்பபடும்	உரிய ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ix)	நீண்ட கால நிலுவையாக இருந்த ஏனைய கடன்கொடுத்தே ார் மீதிகள்	187,678,063	விலைப்பட்டியல், கொடுப்பனவு விபரங்கள், காலப்பகுப்பாய் வு	இந்த மீதி 2011 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படுகின்ற து. இதற்காக மூலாதார ஆவணங்கள் கணக்கு பிரிவிடம் காணப்படாமையால் இந்த மீதியை பதிவழிப்பதற்கு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு கணக்குகளிலிருந்து பதிவழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	உரிய ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(x)	செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரி	150,812,239	கணிப்பீடு செய்தல் மற்றும் செலுத்துதல்	2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 2016-1995 காலப்பகுதிக்குரிய பெறுமதி சேர் வரியாக ரூபா 126,106,615.90 செலுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் சதோச	வரிகளுக்குரிய கணிப்பிடல்கள் மற்றும் செலுத்தப்பட்ட விபரங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

				நிறுவனம் மேற்கூறப்பட்ட வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுட ன் தற்போது வரையில் எங்களால் இந்த வரி செலுத்துதல் மேற்கொள்ளப் படுவதில்லை என அறியத் தருகின்றோம்.
(xi)	செலுத்த வேண்டிய தற்போதைய வரி (Current Tax)	161,833,614	கணிப்பீடு செய்தல் மற்றும் செலுத்துதல்	இந்த கணக்குகளை சரிசெய்து 2019 இன் கணக்காண்டின் நிதி அறிக்கைகள் சரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 2009/1995 கால எல்லைக்குரிய ஏணை வரி செலுத்துதல்கள் இருந்ததாக உள்ளாட்டு இறைவரித் தினைக்களம் எங்களுக்கு அறிவித்திருந்தது. மேற்கூறப்பட்ட வரி தொகைகளின் சரியான தன்மையை பரீசிப்பதற்கு 2009-1995 வருடங்களுக்குரிய வரிக் கூற்றுக்கள் நிதிக்கூற்றுக்களில் காணப்படவில்லை.
(xii)	வைப்புக்கள் மற்றும் முற்பணம் நீண்டகாலம்	29,692,440	வைப்பு பற்றுச்சீட்டுக்கள்	இந்த மீதியில் கணக்குகளில் காண்பிக்கப்படுவது 2011 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து கொண்டு வரப்படுவதுடன் எங்களால் தற்போது கணக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற Busy முறைமையில் 2011 ஆம் ஆண்டு முதல் பேரேட்டுக் கணக்கு மீதிகள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டமையா

ல் அதற்கு முன்னைய  
வருடங்களின்  
பேரேட்டுக்  
கணக்குகளை  
பரீசிப்பதற்கான  
இயலுமை  
காணப்படவில்லை.  
அந்த மீதிகளை  
உறுதிப்படுத்துவதற்கான  
மூலாதார ஆவணங்கள்  
கணக்குப் பிரிவிடம்  
காணப்படவில்லை.

(xiii)	பெற வேண்டிய வட்டிக் கணக்கில் 2018 சனவரி 01 இல் மீதி	3,851,521	நிலையான வைப்புக்களுக்கு ரிய வங்கியிலிருந்து கிடைத்த புதுப்பித்தல் அறிவித்தல்	இந்த இணக்கம் 2013 முதல் கணக்குகள் பரீசிக்கப்பட வேண்டியிருந்தமையால் அந்த அவ்வாறே கணக்குகளில் காணபிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் அந்த மீதிகளை இணக்கம் செய்து கணக்குகளில் சரிசெய்யப்படும்.	மீதியை செய்வதற்கு பேரேட்டுக் வேண்டியிருந்த துடன் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(xiv)	ஏனைய முதலீடுகள் - சுதாச றீட்டெல் கம்பனி	171,928,690	முதலீட்டு பெறுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்	மேற்கூறப்பட்ட நிறுவனம் 2003 ஆம் ஆண்டு முதல் கலைக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்கள் தற்போது சுதாச நிதிப் பிரிவில் காணப்படாதிருந்ததை தயவுடன் அறியத் தருகின்றோம்.	நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப் படுகின்ற சொத்துக்களின் இருப்பு, சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப் படல் வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 2,236,445,017 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மிகை ரூபா 106,091,470 ஆகும். அதன் பிரகாரம் நிதி

வினாவுகளில் ரூபா 2,342,536,487 வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி செயற்திட்டங்களில் ரூபா 2,237,443,871 நட்டம் பெறப்பட்டமை பிரதான காரணமாக இருந்தது.

### 3. கணக்களிப்பொறுப்பும் நல்லானாகையும்

#### 3.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>2003 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் 6.5.1 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் தாபனத்தின் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டிற்குரிய நிதிக் கூற்றுக்கள் 2021 ஏப்ரல் 20 ஆந் திகதி கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் வரை ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>எற்றுக்கொள்கின்றோம். 2022 ஆம் ஆண்டு முதல் குறித்துரைத்த திகதியில் நிதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>சுற்றுறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.</p>